

## Transliteration–Telugu

Transliteration as per Modified Harvard-Kyoto (HK) Convention  
(including Telugu letters – Short e, Short o) -

a A i I u U  
R RR IR IRR  
e E ai o O au M (H or :)

(e – short | E – Long | o – short | O – Long)

k kh g gh n/G  
c ch j jh n/J  
T Th D Dh N  
t th d dh n  
p ph b bh m  
y r l L v  
S sh s h

(jn – as in jnAna)

### viDa jAladurA-janaranjani

In the kRti ‘viDajAladurA nA manasu’ – rAga janaranjani (tALa Adi), SrI tyAgarAja affirms his devotion at all costs.

P viDa jAladurA nA manasu vinarA

A aDi(y)AsalacE tagili  
nEn(!A)rtibaDina padambulanu (viDa)

C tanuv(E) panuluku canina mari  
kana rAnidi kanugonina  
ninugA bhAvinci santasilliti  
SrI 2tyAgarAja nuta (viDa)

Gist  
O Lord praised by this tyAgarAja!

Please listen.  
It is not possible for my mind let go Your holy feet.

Even if I come to grief caught in vain hopes, it is not possible for my mind to let go Your holy feet.

Whatever jobs the body might be engaged in, and  
even if I happen to see things not to be seen,  
apprehending everything to be You alone, I remained happy.

### Word-by-word Meaning

P Please listen (vinarA). It is not possible (jAladurA) for my mind (manasu) let go (viDa) Your holy feet.

A Please listen. Even if I (nEnu) come to grief (ArtibaDina) (nEnArtibaDina) caught in (cE tagili) (literally caught in the hands of) vain hopes (aDiyAsalu) (aDiyAsalacE),

it is not possible for my mind to let go Your holy feet (padambulanu).

C      Whatever (E) jobs (panulaku) the body (tanuvu) (tanuvE) might be engaged in (canina) (literally go), and (mari)  
even if I happen to see (kanugonina) things not to be (rAnidi) seen (kana),  
apprehending (bhAvinci) everything to be You alone (ninugA), I remained happy (santasilliti);  
Please listen, O Lord praised (nuta) by this tyAgarAja! It is not possible for my mind to let go Your holy feet.

Notes -

Variations -

<sup>1</sup> – ArtibaDina – ArtibaDinA.

<sup>2</sup> – tyAgarAja nuta – tyAgarAja vinuta.

References –

Comments -

### **Devanagari**

प. विड जालदुरा ना मनसु विनरा  
अ. अडि(या)सलचे तगिलि  
ने(ना)र्तिबडिन पदम्बुलनु (वि)  
च. तनु(वे) पनुलकु चनिन मरि  
कन रानिदि कनुगोनिन  
निनुगा भाविञ्चि सन्तसिलिति  
श्री त्यागराज नुत (वि)

### **English with Special Characters**

pa. vīda jāladurā nā manasu vinarā  
a. aḍi(yā)salacē tagili  
nē(nā)rtibadina padambulanu (vi)  
ca. tanu(vē) panulaku canina mari  
kana rānidi kanugonina  
ninugā bhāviñci santasilliti  
śrī tyāgarāja nuta (vi)

### **Telugu**

ప. విడ జాలదురా నా మనసు వినరా

- ಅ. ಅಡಿ(ಯಾ)ಸಲಚೆ ತಗಿಲಿ  
ನೇ(ನಾ)ರ್ತಿಬಡಿನ ಪದಮ್ಯುಲನು (ವಿ)  
ಚ. ತನು(ವೇ) ಪನುಲಕು ಚನಿನ ಮರಿ  
ಕನ ರಾನಿದಿ ಕನುಗೊನಿನ  
ನಿನುಗಾ ಭಾವಿಜ್ಞಾ ಸ್ತನಸಿಲ್ಲಿತಿ  
ಶ್ರೀ ತ್ಯಾಗರಾಜ ನುತ (ವಿ)

### **Tamil**

- ப. விட<sup>3</sup> ஜாலது<sup>3</sup>ரா நா மனஸை வினரா  
அ. அடி<sup>3</sup>(யா)ஸலசே தகி<sup>3</sup>வி  
நே(னா)ர்திப<sup>3</sup>டி<sup>3</sup>ன பத<sup>3</sup>ம்பு<sup>3</sup>லனு (வி)  
ச. தனு(வே) பனுலகு சனின மரி  
கன ரானிதி<sup>3</sup> கனுகொ<sup>3</sup>னின  
நினுகா<sup>3</sup> பா<sup>4</sup>விஞ்சி ஸந்தஸிலலிதி  
ஸ்ரீ த்யாக<sup>3</sup>ராஜ நுத (வி)

விடமாட்டாதய்யா, எனது மனது; கேளப்யா

வீணாசைகளின் கையில் சிக்கி,  
நான் துயருற்றாலும், (உனது) திருவடிகளினை  
விடமாட்டாதய்யா, எனது மனது; கேளப்யா

உடல் எப்பணிகளுக்குச் சென்றாலும், மேலும்  
காண்தகாதவற்றினைக் கண்டுகொண்டிடினும்,  
நீயாகவே யுணர்ந்து மகிழ்வுற்றேன்;  
தியாகராசனால் போற்றப் பெற்றோனே!  
விடமாட்டாதய்யா, எனது மனது; கேளப்யா

### **Kannada**

ಪ. ವಿಡ ಜಾಲದುರಾ ನಾ ಮೆನಸು ವಿನರಾ

- ಅ. ಅಡಿ(ಯಾ)ಸಲಚೇ ತಗಿಲಿ  
ನೇ(ನಾ)ರ್ತಿಬಡಿನ ಪದಮ್ಯುಲನು (ವಿ)  
ಚ. ತನು(ವೇ) ಪನುಲಕು ಚನಿನ ಮರಿ  
ಕನ ರಾನಿದಿ ಕನುಗೊನಿನ  
ನಿನುಗಾ ಭಾವಿಜ್ಞಾ ಸ್ತನಸಿಲ್ಲಿತಿ  
ಶ್ರೀ ತ್ಯಾಗರಾಜ ನುತ (ವಿ)

## **Malayalam**

- പ. വിധ ജാലദുരാ നാ മനസ്യ വിനരാ  
 അ. അധി(യാ)സലചേ തഗിലി  
 നേ(നാ)ർത്തിവെയിന പദമ്പബ്യുലനു (വി)  
 ച. തനു(വേ) പനുലകു ചനിന മരി  
     കന രാനിഡി കനുഗോനിന  
     നിനുഗാ ഭാവിഞ്ചി സന്തസില്ലിതി  
     ശ്രീ ത്യാഗരാജ നൃത (വി)

## **Assamese**

- প. ରିହ ଜାଲଦୁରା ନା ମନସ୍ୟ ରିନରା  
 ଅ. ଅଡ଼ି(ଯା)ସଲଚେ ତଗିଲି  
     ନେ(ନା)ର୍ତ୍ତିବିନ ପଦମ୍ବୁଲନୁ (ରି)  
 ଚ. ତନୁ(ରେ) ପନୁଲକୁ ଚନିନ ମରି  
     କନ ରାନିଦି କନୁଗୋନିନ  
     ନିନୁଗା ଭାବିଞ୍ଚି ସନ୍ତସିଲ୍ଲିତି  
     ଶ୍ରୀ ଆଗରାଜ ନୃତ (ରି)

## **Bengali**

- প. ବିଧ ଜାଲଦୁରା ନା ମନସ୍ୟ ବିନରା  
 ଅ. ଅଡ଼ି(ଯା)ସଲଚେ ତଗିଲି  
     ନେ(ନା)ର୍ତ୍ତିବିନ ପଦମ୍ବୁଲନୁ (ବି)  
 ଚ. ତନୁ(ବେ) ପନୁଲକୁ ଚନିନ ମରି  
     କନ ରାନିଦି କନୁଗୋନିନ  
     ନିନୁଗା ଭାବିଞ୍ଚି ସନ୍ତସିଲ୍ଲିତି  
     ଶ୍ରୀ ଆଗରାଜ ନୃତ (ବି)

## **Gujarati**

- પ. વિધ જાલદુરા ના મનસ્ય વિનરા  
 અ. અડિ(યા)સલચે તગિલિ  
     ને(ના)ર્ત્તિબિન પદમ્બુલનુ (વિ)  
 થ. તનુ(વે) પનુલકુ અનિન મરિ

କଳ ରାନ୍ଧିଣ କନୁଗ୍ରାନ୍ତିନ  
ନିନୁଗା ଭାବିତ୍ତିଯ ସନ୍ତସିଲିତି  
ଶ୍ରୀ ତ୍ୟାଗରାଜ ନୁତ (ବି)

### **Oriya**

- ପ. ହିତ ଜାଲଦୂରା ନା ମନସ୍ତ ହିନରା  
ଆ. ଅଡ଼ି(ଯା)ସଲଚେ ତରିଲି  
ନେ(ନା)ର୍ତ୍ତବତିନ ପଦମୁଲନ୍ତୁ (ହି)  
ଚ. ତନ୍ତ୍ର(ଖେ) ପନ୍ତୁଲକୁ ତନିନ ମରି  
କନ ରାନିଦି କନ୍ତୁଗୋନିନ  
ନିନ୍ତୁଗା ଭାଷିଷ୍ଠ ସନ୍ତସିଲିତି  
ଶ୍ରୀ ତ୍ୟାଗରାଜ ନୁତ (ହି)

### **Punjabi**

- ਪ. ਵਿਡ ਜਾਲਦੁਰਾ ਨਾ ਮਨਸੁ ਵਿਨਰਾ  
ਆ. ਅਡਿ(ਯਾ)ਸਲਚੇ ਤਗਿਲਿ  
ਨେ(ਨਾ)ਰਿਤਬਡਿਨ ਪਦਮਬੁਲਨ੍ਹ (ਵਿ)  
ਚ. ਤਨ੍ਤ(ਵੈ) ਪਨੁਲਕੁ ਚਨਿਨ ਮਰਿ  
ਕਨ ਰਾਨਿਦਿ ਕਨੁਗੋਨਿਨ  
ਨਿਨੁਗਾ ਭਾ਷ਿ਷਼ਠ ਸਨਤਸਿਲਿਤਿ  
ਸ਼੍ਰੀ ਤਨਾਰਾਜ ਨੁਤ (ਵਿ)